



தீர்மானம்

சட்டப் பேரவை

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதிவிசேஷமானது

சட்டம் 2394/17 - 2024 ஜூன் 22 வரையில் - 2024.07.22

2394/17 ஆம் இலக்கம் - 2024 ஆம் ஆண்டு யூலை மாதம் 22 ஆம் திகதி திங்கட்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டம்

53 ஆம் பிரிவின் கீழான கட்டளை

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 53 இன் படி எனக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் அடிப்படையில், முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய நான், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரையை கருத்திற் கொண்டு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பேரில்-

- (அ) அமைச்சரவை, அதன் 2024 யூலை 09 ஆம் திகதியுடைய 24/1304/631/32 ஆம் இலக்க தீர்மானத்தின் மூலம் இதற்கான அட்டவணை I இல் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட நபரின் வியாபாரத்தை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக நியமிப்பதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும் ;
- (ஆ) அத்தகைய வியாபாரத்தை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாகக் கருதுவதற்கான காரணம் இதன் அட்டவணை II இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறாகவுள்ளது எனவும் ;
- (இ) சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்பட்ட விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் இதன் அட்டவணை III இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறாகவிருத்தல் வேண்டும் எனவும் ; அத்துடன்
- (ஈ) குறிப்பிடப்பட்ட சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்பட்ட விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் இதன் அட்டவணை IV இல் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளில் தொடங்குதலும் நடைமுறையில் இல்லாதொழிதலும் வேண்டும் எனவும்,

இக்கட்டளை மூலம் குறித்துரைக்கின்றேன்.

ரணில் விக்கிரமசிங்க,
முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர்.

கொழும்பு,
2024, யூலை 19.

IA - PG 6783 — 289 (2024/07)

இவ் அதிவிசேட வர்த்தமானியை www.documents.gov.lk எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.



அட்டவணை I	
செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக நியமிக்கப்பட்ட வியாபாரத்தின் விபரங்கள்	
1. அதிகாரமளிக்கப்பட்ட நபரின் பெயர்	பிஸ்டெக் சொலூஷன்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (BISTEC SOLUTIONS (PVT) LTD)
2. உரிம இலக்கம்	2402150046
3. உரிமம் வழங்கப்பட்ட திகதி	2024 மார்ச் 9 வியாபாரம் ஆரம்பிக்கின்ற திகதி உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் இருக்க வேண்டும் (2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அதிகாரமளிக்கப்பட்ட நபர்களின் பதிவு செய்தல், உரிமம் வழங்குதல், அதிகாரமளித்தல் மற்றும் ஏனைய அங்கீகாரங்கள் என்பவற்றிற்காக ஒழுங்குவிதிகளின் 27 ஆம் ஒழுங்குவிதியைப் பார்க்கவும்).
4. கரைகடந்த கம்பனி பதிவிலக்கம்	PCC00295416
5. செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபார வகைப்படுத்தல்	செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரம்.
6. விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களுக்கான தகவுடமை	BISTEC SOLUTIONS (PVT) LTD என்பது செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளது. செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வியாபாரமாக நியமிக்கப்படுவதற்கு தகுதி பெறமாட்டாது.
7. தகவுடமைக் கட்டளைகள்	2023 ஆகஸ்ட் 04 ஆம் திகதியுடைய 2343/60 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, 2023 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகர (செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான வழிகாட்டுநெறிகள்) ஒழுங்கு விதிகளின் 4(2)(ஈ), (உ) மற்றும் 4(3)(ஆ) ஒழுங்குவிதிகளில் குறிப்பிட்ட கட்டளைகள்.
8. ஏற்புடைய விலக்களிப்பு அல்லது ஊக்குவிப்பு	2023 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகர (செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான வழிகாட்டுநெறிகள்) ஒழுங்குவிதிகளின் 5 ஆம் ஒழுங்குவிதியில் குறிப்பிட்ட திட்டம்

அட்டவணை II
செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக கருத்தில் கொள்ளப்படுவதற்கான காரணம்
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 5 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் குறிக்கோள்கள், அச்சட்டத்தின் பிரிவு 53 (5) இல் கூறப்பட்டுள்ளவாறு தேசிய நலனை அல்லது தேசிய பொருளாதாரத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கொழும்புத் துறைமுக நகரத்தை ஸ்தாபிப்பதன் வெற்றியை உறுதி செய்வதற்காக வியாபாரங்களை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக நியமிப்பதில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

BISTEC SOLUTIONS (PVT) LTD நிறுவனம் இலங்கையில் கூட்டிணைப்புச் செய்யப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும் என்பதோடு இலங்கையில் கூட்டிணைப்புச் செய்யப்பட்டுள்ள BISTEC Global Services (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உடைமையுள்ள ஒரு துணை நிறுவனமும் ஆகும், இது அதிவேக வளர்ச்சியால் அடையாளமிடப்பட்ட ஒரு நிறுவனமாகும். அது தற்போது 170 இற்கும் மேற்பட்ட துறைசார் வல்லுனர்களைக் கொண்ட ஓர் அர்ப்பணிக்கப்பட்ட அணியைக் கொண்டுள்ளது என்பதோடு அதன் வருட வருமானம் சுமார் 2.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். BISTEC Global Services (Pvt) Ltd நிறுவனம் பீடப்ளியூசீ, பிடீஓ குளோபல், சீஎஸ்ஆர் அவுஸ்திரேலியா (PwC, BDO Global, CSR Australia), புருனை அரசாங்கம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கியூபே துறைமுகங்கள் உட்பட பல்வேறு வாடிக்கையாளர்கள் பட்டியலுக்கு சேவை வழங்குகிறது என்பதோடு கடந்த 5 ஆண்டுகளில் 100% சதவீத வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் 3.2 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை முதலீடு செய்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் சந்தைகளில் வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்காக கொழும்புத் துறைமுக நகரத்தின் ஊடாக உலகளாவிய விரிவாக்கத்தில் ஈடுபடுவதற்கு BISTEC Solutions நிறுவனம் உத்தேசித்துள்ளது. BISTEC Solutions சுருத்திட்டமானது வியாபாரச் செயல்முறைகள் தொடங்கி ஐந்து வருடங்களுக்குள் 200 பணியாளர்களை பணிக்கமர்த்துவதன் மூலம் கொழும்புத் துறைமுக நகரத்திற்குள் வேலை உருவாக்கத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த முலோபாய ஆட்சேர்ப்புத் திட்டமானது, செயல்பாடுகளைத் தொடங்கிய முதல் ஆண்டில் நிரப்பப்படுகின்ற 36 பதவிகளையும், அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டில் 24 பதவிகளையும் உள்ளடக்கியது. மூன்றாவது மற்றும் நான்காவது வருடங்கள் ஒவ்வொன்றும் 30 புதிய வேலை வாய்ப்புகள் நிலையான வளர்ச்சியைக் காணும், ஐந்தாவது ஆண்டில் 80 பணியாளர்களாக கணிசமான விரிவாக்கத்தில் முடிவடையும். மேலும், BISTEC Solutions ஆரம்ப 4 வருட செயல்பாட்டில் வலுவான வருவாய் உருவாக்கத்தை முன்னறிவிக்கிறது. இந்த காலக்கெடுவிற்குள் நிறுவனம் சுமார் 4.6 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வருமானத்தை ஈடுபடுவதற்கு திட்டமிடுகின்றது.

அட்டவணை III

சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்

சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்	வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்
1. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	அ) பகிர்ந்தளிர்க்கப்படுகின்ற சகல வருமானம், இலாபங்கள் மற்றும் பங்கிலாபங்கள் என்பவை இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகளிலிருந்தும் விலக்களிக்கப்படும் ஆ) மேற்கொள்ளப்படுகின்ற சகல கொடுப்பனவுகளும் இந்த சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட நிறுத்தி வைத்தல் வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.
2. 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டம்	ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்கள் மற்றும் சேவைகளின் சகல இறக்குமதிகளும் உள்நாட்டு கொள்வனவுகளும், இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட வரிகளிலிருந்து விலக்களிக்கப்படும்.
3. 2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம்	இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.
4. 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம்	இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.
5. 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மதுவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்களின் சகல இறக்குமதிகளும் மற்றும் சகல உள்நாட்டு கொள்வனவுகளும், இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகள் என்பவற்றிலிருந்து விலக்களிக்கப்படும்.
6. சுங்க கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 235)	ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்கள் மற்றும் சேவைகளின் சகல இறக்குமதிகளும் இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகள் என்பவற்றிலிருந்து விலக்களிக்கப்படும்.

சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்	வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்
7. 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச் சட்டம்	ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்களின் சகல இறக்குமதிகளும் இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகள் என்பவற்றிலிருந்து விலக்களிக்கப்படும்.
8. 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம்	ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்களின் சகல இறக்குமதிகளும் இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகள் என்பவற்றிலிருந்து விலக்களிக்கப்படும்.
9. 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய, குதாட்ட விதிப்பனவுச் சட்டம்	இச்சட்டத்திலிருந்து விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட மாட்டாது.
10. 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வேலையாட்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.
11. களியாட்ட வரி கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 267)	இச்சட்டத்திலிருந்து விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் வழங்கப்படமாட்டாது
12. 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டம்	2022 யூன் 03 ஆம் திகதியுடைய 2282 த்9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வெளிநாட்டு நாணய மாற்றல் (கொழும்புத் துறைமுக நகரத்தில் முதலீடுகள்) ஒழுங்குவிதிகள் தவிர இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.
13. 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குவிதி) சட்டம்	இச்சட்டத்திலிருந்து விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் வழங்கப்படமாட்டாது

அட்டவணை IV

வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களின் செல்லுபடியாகும் காலம்

சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்	ஆரம்பிக்கின்ற திகதி	முடிவடைகின்ற திகதி
1. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
2. 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
3. 2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
4. 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
5. 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மதுவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
6. சுங்க கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 235)	2024 யூலை 15	2049 யூலை 14
7. 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
8. 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14

சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்	ஆரம்பிக்கின்ற திகதி	முடிவடைகின்ற திகதி
9. 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டம்	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல
10. 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வேலையாட்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
11. களியாட்ட வரி கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 267)	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல
12. 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
13. 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குவிதி) சட்டம்	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல

EOG 07 - 0211